

**SUPPLEMENT**

TO

**The Ceylon Government Gazette,**

**PART III.**

**FRIDAY, AUGUST 16, 1901.**

**NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900.]

TAKE notice, that unless within three months from the 19th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Welive in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

Lot.	Name of Land.	Extent.
1	Horakandamukalana, Ellabodahena, &c.	A. R. P.
		11 0 23

on sheets O  $\frac{14}{23, 31}$  and O  $\frac{14}{24, 32}$ , and bounded as follows : on the north by the Paragahadeniyadola, the Milla-ela ; on the east by the Nilwala-ganga ; on the south by the Nilwala-ganga ; on the west by Elleliyadda belonging to Gamage Don Andris and others, Maddumagedarawatta belonging to ditto, the road from Akureasa to Deniyaya.

NOTE.—The following lots within these boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 1 acre and 14 perches, is not included in the acreage of 11 acres and 23 perches given above :—

Lot.	Name of Land.	Extent.
2	Udawattadeniya	A. R. P.
2a	Do	0 0 8
2b	Do.	0 0 6
2c	Do.	0 0 9
2d	Do.	0 0 4
T. P. 111,138	Paragahadeniya or Ellabodahenadeniya	0 3 27
		<hr/> 1 0 14

On sheets O  $\frac{14}{23, 31}$  and O  $\frac{14}{24, 32}$

විෂි 1901 ක්වු ජුලි මස 19 වෙනි දින පවත් වූ භුමිමාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට කොහොත් ඉන් එකකට කොහොත් වැඩිගණනකට අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් වර්ෂ 1897හේ කොමි මර 1හේ ආඥාපණයේ 28 වෙනි උපනියමයේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විලෙස මන්ත්‍රීවරයානන්තරයේ ගාල්ලේ කන්තෝරුවේදී උත්තරයේ ඉදිරිපිටට ඇවිත් පෙස්සිට එකී ඉඩම්වලට කොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොගෙදනොත්, එකී විලෙස මන්ත්‍රීවරයානන්තරයේ වර්ෂ 1897හේ කොමි මර 1හේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොකියාපු එක් ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙණ කැරදක්වන්නට නොගෙදන පෑම් ඉඩම් රජයන්තර ඉඩම් කැවීමට උත්තරයේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තරයේ විසින් ප්‍රකාශකරණ බව මෙහි දැනගත යුතුයි.

බඩලිටු. ඉ. ඩේවිඩ්සන්,  
විලෙස මන්ත්‍රීවරයානන්තරයේ.

**ඉඩම්වල තොරතුරු.**

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ වැලිවේ යන ගම පිහිටා තිබෙන මට් ඉලුකපු සහතික සිතියම්වල පෙන්නෙන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

මුල්සිතියම 10.

O  $\frac{14}{23, 31}$  සහ O  $\frac{14}{24, 32}$  සිතියම්පත්‍රවලට අඩංගු :—

බිම්කවිටිය.	ඉඩමේ නම.	අම්පරම්.
1	කොරකද මුකලාණ, ඇල්ලබොඩගේන සහ තවත් හේන්ද	අ. ර. ප. 11 0 23





Scale of 8 Chains to an Inch.

Situation : Welive village in Palle pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
1	Horakandamullahena, Ellabodahena, &c.	11	0 23
<i>Lots excluded.</i>			
2	Udawattadeniya	0	0 8
2a	Do.	0	0 6
2b	Do.	0	0 9
2c	Do.	0	0 4
T. P. 111,138	Paragahadeniya or Elabodahenadeniya	0	3 27
		<u>1</u>	<u>0 14</u>

Sheets O  $\frac{14}{23, 31}$  and O  $\frac{14}{24, 32}$ Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.S. J. C. MORE,  
for Surveyor-General.

## II.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
20½	Batahena, &c.	1,206	1 0
33	Wilakoladeniya	0	3 32
41	Hewanamulledeniya	3	3 31
42	Hewanamullepatana	0	3 32
43	Paratumulledeniya	3	0 20
52	Miyanandeniya	1	3 28
53	Do.	3	0 35
54	Derankandedeniya	0	3 20
55	Kaluagahahenadeniya	1	1 13
		<u>1,222</u>	<u>2 11</u>

on sheets O  $\frac{14}{24, 32}$ , O  $\frac{14}{23, 31}$ , O  $\frac{14}{39, 47}$ , O  $\frac{14}{40, 48}$ , O  $\frac{15}{33, 41}$ , and O  $\frac{15}{17, 25}$ , and bounded as follows : on the north by the village limit of Morawaka ; on the east by the village limit of Horagala, Ihalawattehena claimed by Wikkaramage Tambihami and others ; on the south by the village limit of Siyambalagoda, Derankandedeniya, the Nilwala-ganga ; on the west by the Nilwala-ganga, Koralgedarawattuyaya belonging to Patiranage Tomis Hami and others, the footpath, Katuimbulehena belonging to Crown, Ibbanwalakumbura belonging to Wikkaramage Don Bastian and others, Medawatta belonging to ditto, Helagawadola, Landegedarawatta Okandekoratuwa belonging to Wikkaramage Don Bastian and others, Nahalamullekumbura belonging to Patiranage Allishami and others, the footpath, Badalgewatta belonging to Acharige Ukkuwa and others, the footpath, Amuokandewatta belonging to Munasinge Dines and others, Amuokandedeniya belonging to ditto, Amuokandewatta belonging to ditto, Aluwankandedeniya sold by Crown to D. H. Wikkaramasekara (T. P. 109,922), Halliyadda encroached upon by ditto, Aluwanakumbureneniya sold by Crown to ditto (T. P. 109,794), Aluwanakumbura sold by Crown to Patiranage Babehami (T. P. 91,977), Aluwanakumbura encroached upon by ditto, Aluwanawatta belonging to Patiranage Davit and others, Owagedarakumbura sold by Crown to D. A. A. J. Gunaratna Appuhami (T. P. 92,498), Owagedarakumbura encroached upon by ditto, Owagedarahenadeniya sold by Crown to Jasinliyanage Don Mathes and others (T. P. 77,402), Okandewatta belonging to Patiranage Davit, Owagedaradeniya belonging to Don Mathes de Silva, Aluwanawattuyaya belonging to Patiranage Davit and others, Lindagawakoratuweniya *alias* Ahuliyadda belonging to Don Mathes de Silva and others, Lindagawakoratuwa belonging to ditto, Lindagawakoratuweniya *alias* Ahuliyadda belonging to ditto, Batehena *alias* Ahuliyaddehena sold by Crown to D. A. A. J. Gunaratna Appuhami (T. P. 92,500), Batehena *alias* Ahuliyaddehena sold by Crown to D. B. D. S. Kumarasinha (T. P. 92,501, 92,502, and 92,503), Uda Ahuliyadda claimed by Jasin Arachchige Panchi Appu and others, Ahuliyaddekumbura sold by Crown to L. A. A. Nayda (T. P. 109,920), Uda Ahuliyadda claimed by Jasin Arachchige Panchi Appu and others.

இலக்கணம் 10.

0  $\frac{14}{24, 32}$ , 0  $\frac{14}{23, 31}$ , 0  $\frac{14}{39, 47}$ , 0  $\frac{14}{40, 48}$ , 0  $\frac{15}{33, 41}$  சக 0  $\frac{15}{17, 25}$  சிநிசு பதிலுக்கு அலகு: —

நிலைப்பெயர்.	ஓய்வை கை.	நிலைப்பெயர்.
20 $\frac{1}{2}$ ...	வெள்ளை சக கலின் கை ...	1206 1 0
33 ...	பிரதானாபுரத்தின் ...	0 3 32
41 ...	கொண்டிபுரத்தின் ...	3 3 31
42 ...	கொண்டிபுரத்தின் ...	0 3 32
43 ...	பாரதிபுரத்தின் ...	3 0 20
52 ...	கொண்டிபுரத்தின் ...	1 3 28
53 ...	சுற்று ...	3 0 35
54 ...	பாரதிபுரத்தின் ...	0 3 20
55 ...	கொண்டிபுரத்தின் ...	1 1 13
		<b>1,222 2 11</b>

இது மூலம்—புறநாடு கொடுக்க உடைய எல்லை; கிழக்கு-கொண்டிபுரத்தின் எல்லை, விக்கிரம கே தம்பிகாமியும் சிலபேர்களுக்கும் உரித்துப்பேசும் இலவந்தேகேன; தெற்கு-சியம்பலாகொட உடைய எல்லை, தேறளகந்தேதெனியேதொல், நிலவலாகங்க; மேற்கு-நிலவலாகங்க, பத்திர னகே தொமிஸ்காமியும் சிலபேர்களுக்குமுடைய கொறளிகேதறவத்தாய, அடிபாதை, அரசா ட்சிக்குள்ள கட்டுமும்புலேகேன, விக்கிரமகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய இப் பன்வலகுப்புர, மேற்கொல்லியவர்களுடைய மெதவத்த, தொலகாவாதொல, விக்கிரமகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய எலகாவதொல என்னதேகேதறவத்தே ஒகந்தேகொறட்டுவ, பத்திரனகே அல்லிஸ்காமியும் சிலபேர்களுக்குமுடைய நாயலமுள்ளேகும்புர, அடிபாதை, ஆசா ரிகே உக்குவேயும் சிலபேர்களுக்குமுடைய படலகேவத்த, அடிபாதை, முனசினகே தினேசும் சிலபேர்களுக்குமுடைய அமுலுக்கந்தேவத்த, மேற்கொல்லியவர்களுடைய அமுலுக்கந்தேவனிய, மேற்கொல்லியவர்களுடைய அமுலுக்கந்தேவத்த, டி. எச். விக்கிரமசேகருக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவலகந்தேதெனிய (T. P. 109,922), மேற்கொல்லியவன் எல்லை தாண்டிபோனதும் ஹள்ளியத்த, மேற்கொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவலகமும்புரேதெனிய (T. P. 109,794), பத்திரனகே மபேகாமியுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவலகமும்புர (T. P. 91,977), மேற்கொல்லியவன் எல்லைதாண்டிபோன தும் அலுவலகமும்புர, பத்திரனகே தாவித்தும் சிலபேர்களுக்குமுடைய அலுவலகமும்புர, டி. எ.


0  $\frac{14}{24, 32}$ , 0  $\frac{14}{23, 31}$ , 0  $\frac{14}{39, 4}$ , 0  $\frac{14}{40, 48}$ , 0  $\frac{15}{33, 41}$ , 0  $\frac{15}{17, 25}$  ம் அளவுக் கடதாசிகளில்

பிளான் இலக்கம் 10.

தாண்டி.	காரணியினது பெயர்.	விசாலம்.
20 $\frac{1}{2}$ ...	வட்டகேன இன்னும் சிலதகளுக்கும் ...	1,206 1 0
33 ...	விலகொலத்தெனிய ..	0 3 32
41 ...	தெறவனமுள்ளேதெனிய ...	3 3 31
42 ...	தெறவனமுள்ளேபத்தன ...	0 3 32
43 ...	பாரதிபுரத்தின் ...	3 0 20
52 ...	பிளான்னத்தெனிய ...	1 3 28
53 ...	சுற்று ...	3 0 35
54 ...	தெறளகந்தேதெனிய ...	0 3 20
55 ...	கொண்டிபுரத்தின் ...	1 1 13
		<b>1,222 2 11</b>

எல்லை, வடக்கு-கொண்டிபுரத்தின் உடைய எல்லை; கிழக்கு-கொண்டிபுரத்தின் எல்லை, விக்கிரம கே தம்பிகாமியும் சிலபேர்களுக்கும் உரித்துப்பேசும் இலவந்தேகேன; தெற்கு-சியம்பலாகொட உடைய எல்லை, தேறளகந்தேதெனியேதொல், நிலவலாகங்க; மேற்கு-நிலவலாகங்க, பத்திர னகே தொமிஸ்காமியும் சிலபேர்களுக்குமுடைய கொறளிகேதறவத்தாய, அடிபாதை, அரசா ட்சிக்குள்ள கட்டுமும்புலேகேன, விக்கிரமகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய இப் பன்வலகுப்புர, மேற்கொல்லியவர்களுடைய மெதவத்த, தொலகாவாதொல, விக்கிரமகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய எலகாவதொல என்னதேகேதறவத்தே ஒகந்தேகொறட்டுவ, பத்திரனகே அல்லிஸ்காமியும் சிலபேர்களுக்குமுடைய நாயலமுள்ளேகும்புர, அடிபாதை, ஆசா ரிகே உக்குவேயும் சிலபேர்களுக்குமுடைய படலகேவத்த, அடிபாதை, முனசினகே தினேசும் சிலபேர்களுக்குமுடைய அமுலுக்கந்தேவத்த, மேற்கொல்லியவர்களுடைய அமுலுக்கந்தேவனிய, மேற்கொல்லியவர்களுடைய அமுலுக்கந்தேவத்த, டி. எச். விக்கிரமசேகருக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவலகந்தேதெனிய (T. P. 109,922), மேற்கொல்லியவன் எல்லை தாண்டிபோனதும் ஹள்ளியத்த, மேற்கொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவலகமும்புரேதெனிய (T. P. 109,794), பத்திரனகே மபேகாமியுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவலகமும்புர (T. P. 91,977), மேற்கொல்லியவன் எல்லைதாண்டிபோன தும் அலுவலகமும்புர, பத்திரனகே தாவித்தும் சிலபேர்களுக்குமுடைய அலுவலகமும்புர, டி. எ.

எ. ஜே. குன்றத்தன அப்புகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஓவாடுகதறகும்புர (T. P. 92,498), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிபோனதும் ஓவாடுகதறகும்புர, ஜாசின்னியனகே தொன் மத்தெசும சிலபேர்களுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஓவாடுகதறகேனே தெனிய (T. P. 77,402), பத்திறனகே தாவித்துடைய ஓகனதேவத்த, தொன் மத்தெஸ த சீள்வாடைய ஓவாடுகதறதெனிய, பத்திறனகே தாவித்தும சிலபேர்களுக்குமுடைய அலுவனவத்துபாய, தொன் மத்தெஸ த சீள்வாவும் சிலபேர்களுக்குமுடைய ளிந்தகாவாகொடுட்டுவேதெனிய அல்லது அகுளியத்த, மேற்சொல்லியவர்களுடைய ளிந்தகாவாகொடுட்டுவ, மேற்சொல்லியவர்களுடைய ளிந்தகாவாகொடுட்டுவேதெனிய அல்லது அகுளியத்த, டி. எ. எ. ஜே. குன்றத்தன அப்புகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வட்டேகேன அல்லது அகுளியத்த (T. P. 92,500), டி. பி. டி. எஸ். குமாரசிங்கக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வட்டேகேன அல்லது அகுளியத்தேகேன (T. P. 92,501, 92,502, 92,503), ஜாசின் ஆரச்சிகே புஞ்சி அப்புவும் சிலபேர்களுக்கும் உரித்துப்பேசும் உட அகுளியத்த, எல். எ. எ. னைதக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அகுளியத்தேகுப்புர (T. P. 109,920), ஜாசின் ஆரச்சிகே புஞ்சி அப்புவும் சிலபேர்களுக்கும் உரித்துப்பேசும் உட அகுளியத்த.



Scale of 32 Chains to an Inch.

Situation : Welive village in Pallé pattu of Morawak korale.  
Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
20 $\frac{1}{2}$	Batahena, &c.	...	...	...
33	Witakoladeniya	...	...	...
41	Hevenamulladeniya	...	...	...
42	Hevanamullapatana	...	...	...
43	Paratupalladeniya	...	...	...
52	Minandeniya	...	...	...
53	Do.	...	...	...
54	Derankadadeniya	...	...	...
55	Kalugasgahahenadeniya	...	...	...
		1,222	2 11	

Sheets Nos. O  $\frac{14}{24, 32}$ , O  $\frac{14}{23, 31}$ , O  $\frac{14}{39, 47}$ , O  $\frac{14}{40, 48}$ , O  $\frac{15}{33, 41}$ , and O  $\frac{15}{17, 25}$ *Description of Boundaries of the Block comprising Lots Nos. 20 $\frac{1}{2}$ , 33, 41, 42, 43, 52, 53, 54, and 55 in Preliminary Plan 10.*

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	—	20	Halliyadda
2	—	21	Aluwankumburadeniya
3	Ihalawattehena	22	—
4	—	23	Alwankumbura
5	Water-course	24	—
6	Nilwala-ganga	25	—
7	—	26	Aluwanawatta
8	Footpath	27	Owagederakumbura
9	—	28	—
10	Ibongolakumbura	29	—
11	—	30	Owagederadeniya
12	Halagawadola	31	Okandawatta
13	Landagederawatta Okandakoratuwa	32	—
14	—	33	Linthagawakoratuwa
15	Badalgewatta	34	Batahena or Ohuleaddeniya
16	—	35	Do.
17	Aluwankadedeniya	36	Do.
18	Halliyadda	37	Do.
19	Do.	38	Ohuliyaddekumbura

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.S. J. C. MORE,  
for Surveyor-General.